

## நவம்பர் 02 இறந்த நம்பிக்கையாளர் அனைவர் நினைவு

### திருப்பலி முன்னுரை

அனைத்து புனிதர்களின் விழாவைத் தொடர்ந்து, இன்று அனைத்து இறந்தவர்களின் நினைவை திருஅவை நினைத்துப் பார்க்க அழைக்கின்றது.

புனிதர்கள் தங்களது வாழ்விலே, பல துன்பங்கள் வழியாக தங்களையே புனிதப்படுத்திக் கொண்டார்கள். கிறிஸ்துவின் இரத்தத்தினால் தங்களை கழுவி தூய்மையாக்கிக் கொண்டவர்கள்.

இறந்த அன்பர்கள் எல்லாரும் அத்தகைய உயர்நிலை பெற்றவர்கள் இல்லையென்பதை நாம் அறிவோம். சிலர் தங்களது பாவங்களாலும், குற்றங்களாலும், பலவீனத்தாலும், கடவுளுக்கு விரோதமாக நடந்து அவருடைய இரக்கத்தை பெற வேண்டியது அவசியமாகியிருப்பதால், அவர்களையெல்லாம் நினைத்து மன்றாட அழைப்புத் தருகின்றது திருஅவை.

இறப்பை ஏற்க முடியாது, வருந்துவதையோ, துயரப்படுவதையோ, கண்ணீர் சிந்துவதையோ விடுத்து, அந்த ஆன்மாக்கள் இறை இரக்கத்தை பெற நம்பிக்கையுடனே மன்றாடுவோம். ஒப்புக் கொடுக்கும் பலியின் பலனை அந்த ஆன்மாக்கள் பெறச் செய்வோம்.

### முதல் வாசக முன்னுரை (சாலமோனின் ஞானம் 3:1-9)

நேர்மையாளராக இவ்வுலகில் வாழ்ந்த மனிதர் மறுவுலகில் அமைதி காண்பர்; ஆனால் இறைப்பற்றின்றி வாழ்வோர் தண்டனை பெறுவர். ஆகவே, நம்மை அழைக்கின்ற கடவுளுக்கு நாம் எவ்விதத்தில் பதில் அளிக்கின்றோமோ அதைப் பொறுத்தே நமது மறுவுலக வாழ்வு அமையும் என இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்குவதை கேட்போம்.

### இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5:5-11)

தூய ஆவியின் வழியாகக் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது; அந்த அன்பைப் பெற்றுள்ள நாம் ஒருபோதும் ஏமாற்றம் தராத எதிர்நோக்கையும் கொண்டுள்ளோம். எனவே, கடவுள் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்னும் உறுதி நமக்கு இருப்பதால் நாம் எதைக் கண்டும் அஞ்சவேண்டியதில்லை என்று புனித பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கூறுவதை கேட்போம்.

### மன்றாட்டுக்கள்:

*பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.*

1. உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! திருஅவை பொறுப்பாளர்கள் இறப்புக்குப் பின் உள்ள வாழ்வை தெளிவுற அறிவுறுத்தி ஆன்மாக்களை மீட்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! நாட்டுத் தலைவர்கள் நிரந்தரம் இல்லாத உலக வாழ்க்கையையும், மறுவுலக வாழ்வின் மீது நம்பிக்கையும் கொண்டு அதனை அடைய முனைப்போடு உண்மையாய் உழைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! பலியிலே பங்கேற்கும் நாங்கள், மறுவுலக வாழ்வு கூறித்து, நம்பிக்கை கொண்டவர்களாக இவ்வுலக வாழ்வை சிறப்புடனே கடத்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! எம்மோடு வாழ்ந்து மரித்த அன்பர்கள் உம் இரக்கம் பெற்று, உம்மை முகமுகமாய் சந்திக்கும் வரம் பெற, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. உயிர்ப்பும் உயிருமான தெய்வமே! இறப்பை ஈடுகட்ட முடியாது பரிதவிக்கும் அன்பர்கள் உம் ஆறுதலையும், அன்பையும் பெற்று சந்திப்போம் என்ற நம்பிக்கையுடனே பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

[info.arulvakku@gmail.com](mailto:info.arulvakku@gmail.com); + 91 944 314 0660; [www.arulvakku.com](http://www.arulvakku.com)